

உடனடி வெளியீட்டுக்காக

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியில் புதிய பொது இடங்கள் முளைத்து வருகின்றன

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 4, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுப் பகுதியுடன் இணைந்து – அதிக விடுமுறை நாட்கள் கொண்ட வார இறுதியைக் கழிக்க, சரியான நேரத்தில் – குடியிருப்புவாசிகளும் நகருக்கு வருகை தருபவர்களும் மகிழ்ந்து அனுபவிப்பதற்காக பூங்கா போன்ற இரண்டு புதிய இடங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

சமூக விலகல் கடைப்பிடித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மனதில் வைத்து, வாகனம் நிறுத்துவதற்கான மூன்று இடங்களை, பொதுமக்கள் தங்கள் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையில் அமர்வதற்கான இடங்களாக, நகர நிர்வாகத்தினர் மாற்றியமைத்துள்ளனர். இப்படியான மூன்று பூங்கா போன்ற இடங்கள் 38 மற்றும் 40 மெயின் ஸ்ட்ரீட் நார்த் மற்றும் 64 மெயின் ஸ்ட்ரீட் நார்த் (விவியன் சந்துக்கு முன்பாக) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுமானங்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை இருக்கும்.

ப்ராம்ப்ட்டன் உள்ளூரை ஆதரிக்கவும்

கோவிட்-19 தொற்றுபரவலானது உள்ளூர் வணிகத்தின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பினை உண்டாக்கிவிட்டது; முன்னெப்போதைக் காட்டிலும் அவர்களுக்கு ப்ராம்ப்ட்டன் சமுதாய மக்களிடமிருந்து பெரும் ஆதரவு தேவைப்படுகிறது. மே மாதத்தில் ப்ராம்ப்ட்டன் நகரசபையானது [பொருளாதார மீட்சிக்கான யூத்திக்கு](#), ஒப்புதல் வழங்கியது; இதில், சிறு தொழில்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்துறையினருக்கு ஆதரவளிக்கும் செயல்கள் அடக்கம். இன்றைய தேதிக்கு நகர நிர்வாகமானது பல புதிய முனைப்புக்களை துவக்கியிருக்கிறது; இதில் *ப்ராம்ப்ட்டன் உள்ளூரை ஆதரிக்கவும்* எனும் பிரச்சாரம் மற்றும் *ப்ராம்ப்ட்டன் வெளிமுற்றம் அமைக்கும் திட்டம்* ஆகியன அடங்கும். கூடுமானவரையில், கூடுமான இடங்களில் உள்ளூரில் பொருட்களை வாங்குதல், சாப்பிடுதல், பரிசு வழங்குதல் மற்றும் உள்ளூரை ஆதரித்தல் வரவேற்கப்படுகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“கோவிட்-19 தொற்று பரவல் காலம் முழுதுமாக நமது நகரம் சமாளித்தவகையில், நமது குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகங்களுக்கு ஆதரவாகவே நிகழ்ச்சி அமைப்புக்கள், சேவைகள் மற்றும் அமைவிடங்களை நாம் மாற்றியமைத்துள்ளோம். விரிவாக்கப்பட்ட வெளி முற்றங்கள் முதல், இந்த பூங்கா போன்ற புதிய இடங்கள் வரை, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வழங்குகின்ற சிறந்த விஷயங்களை நமது மக்கள் பாதுகாப்புடன் அனுபவிப்பதற்கான புதிய வழிகளையே நாம் எப்போதும் தேடிக்கொடுக்கிறோம். நமது நகரத்தில் இந்த புதிய திறந்தவெளி இடங்கள் - அதிகமான நாட்கள் கொண்ட வார இறுதியில் -

சரியான நேரத்தில் முளைத்து வெளிவந்துள்ளன, இவற்றை பாதுகாப்பாக அனுபவிக்க, அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்!”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த திட்டப்பணியில் ப்ராம்ப்ட்டன் BIA க்கு அவர்களின் கூட்டு சேரும் செயலுக்காக எங்கள் நன்றி. இந்த பூங்கா போன்ற புதிய இடங்கள் நமது நகரை மீண்டும் திறந்து, மீட்சி பெற பெரும் ஆதரவளிக்கும்; மேலும், நகரில் டவுண்டவுனில் உள்ளூர் வணிகம் செய்ய வருகை தரும் போது குடியிருப்பாளர்கள் அனுபவிக்கவும் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்குமான பொது இடங்களை வழங்குகின்றன.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைமைப் பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி; தலைவர், மேயரின் மறுதிறப்பு மற்றும் மீட்சிக்கான பணிக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த தொற்று பரவல் காலத்தில், நமது ஊழியர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு, புதுமை படைக்கும் வகையில் மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை நாம் கண்ணாரக் கண்டோம். ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதில் தங்கள் அர்ப்பணிப்பையும் எங்கள் மீட்சிக்கான தங்கள் கூட்டு முயற்சியையும் அவர்கள் காட்டியுள்ளனர். இந்த முன்னோடியான நிகழ்ச்சித்திட்டம் அந்த உணர்வை திரட்டிக் காண்பிக்கிறது, மேலும் பூங்கா போன்ற இந்த அமைப்புக்கள் எங்கள் நகரத்தில் முளைத்து எழுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்தியக் கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைவர், சமுதாய சேவைகள் ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த பூங்கா போன்ற புதிய இடங்கள் நமது தொடர்ச்சியான ஈடுபாட்டின் நேரடி விளைவாகும் மற்றும் குடியிருப்புவாசிகள், வணிகர்கள் மற்றும் உள்ளூர் பங்களிப்பாளர்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் உண்டானவையாகும்; இவை நமது நகரம் முழுமையான மீட்சி பெறுவதற்காக பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள வழியில் ஆதரிக்கின்றன. இந்த இடங்களை நமது குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் ரசிக்கும்படி மாற்றியுள்ள டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA இல் உள்ள பங்களிப்பாளர்களுக்கும், நகர நிர்வாகத்தில் உள்ள எங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ டவுண்டவுன் பிராம்ப்ட்டன் BIA ஆனது, ப்ராம்ப்ட்டன் நகரின் நகர்ப்புற வடிவமைப்புக் குழுவுடன் பல மீட்புத் திட்டங்களில் ஒத்துழைத்து வருகிறது, மேலும் மெயின் ஸ்ட்ரீட் வடக்கு பகுதியில் இந்தப் புதிய பூங்கா போன்ற இடங்களுக்கான திட்டம் தொடர்ந்து உயிருட்டப்பட்டு செயலாக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ”

- சூலி காட்ஃப்ராய், செயல் இயக்குனர், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வணிக மேம்பாட்டு பகுதி (BIA)

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca